

## சுவனத்தை நோக்கி : தொடர் (05)

எம்.ஜே. எம். ரிஸ்வான் மதனி-

**சுவனம் செல்லும் இடை வெளியில் ஒரு பாலம்.**

சுவனம் செல்வோர் அனைவரும் ஒரு பாலத்தின் வழியாக சென்றே அந்த சுவனத்தை அடைய வேண்டும். அப்பாலத்தை صراط / حسر ஜிஸ்ர், ஸிராத் என்ற பெயர் கொண்டு அந்தப் பாலம் அழைக்கப்படுகின்றது. அது நரகத்தின் மீது நிருவப்பட்டுள்ளது.

فَيُضْرَبُ الصِّرَاطُ بَيْنَ ظَهْرَيْنِ جَهَنَّمَ فَأَكُونُ أَوَّلَ مَنْ يَجُوزُ مِنَ الرُّسُلِ بِأَمْتِهِ وَلَا يَتَكَلَّمُ يَوْمَئِذٍ أَحَدٌ إِلَّا الرُّسُلُ وَكَأَلَمْ يُؤْمِدِ اللَّهُ سَلَّمَ سَلَّمَ وَبِي جَهَنَّمَ كَالْيَبِ مِثْلُ شَوْكِ السَّعْدَانِ هَلْ رَأَيْتُمْ شَوْكِ السَّعْدَانِ قَالُوا نَعَمْ قَالَ فَإِنَّهَا مِثْلُ شَوْكِ السَّعْدَانِ غَيْرَ أَنَّهُ لَا يَعْلَمُ قَدْرَ عَظَمِهَا إِلَّا اللَّهُ تَخَطَّفُ النَّاسُ بِأَعْمَالِهِمْ فَمِنْهُمْ مَنْ يُوقِئُ بَعْمَلِهِ وَمِنْهُمْ مَنْ يُجْرَدُ لَمْ يَنْجُو ... - صحيح البخاري

நரகத்தின் மீது அந்தப் பாலம் நிறுவப்படும். (முஹம்மதாகிய) நான்தான் அதை எனது சமுதயாத்தவரோடு முதலாவதாகக் கடந்து செல்வேன். அந்நாளில் தூதர்களைத் தவிர யாரும் பேசமாட்டார்கள். அந்நாளின் தூதர்களின் பேச்சாக سَلَّمَ سَلَّمَ அல்லாஹ்வே காப்பாயாக! காப்பாயாக! என்ற பேச்சுத்தான் இருக்கும்.

**ஷவ்கான்** என்ற முள்மரத்தைப் போன்ற கொளுவி இழுக்கும் கொக்கிகள் நரகத்தில் இருக்கும். **ஷவ்கான்** முள்ளு மரத்தை நீங்கள் கண்டிருக்கின்றீர்களா என தனது தோழர்களிடம் கேட்டபோது அவர்கள், ஆம் என்றார்கள். ஆம். அது ஷவ்கான் மரத்தைப் போன்றதுதான். இருப்பினும், அதன் பெறுமான அளவு பற்றி அல்லாஹ்வைத்தவிர வேறு யாரும் அறியமாட்டார்கள். என்றாலும் அது மனிதர்களை அவர்களின் செயல்களுக்கு அமைவாக கவ்வி இழுக்கும். அவர்களில் சிலர் தனது (தீய ) செயல்காரணமாக நரகில் மூழ்கடிக்கப்படுவார். மற்றும் சிலர் தவழ்ந்து சென்று அதில் இருந்து ஈடேற்றம் அடைவார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி).

வேறு அறிவிப்புகளில்: அதை ஒவ்வொருவரும் தத்தமது செயல்களுக்கு அமைவாக கடப்பார்கள், சிலர் அதிவேகமாகவும், மற்றும் சிலர் சாதாரண தர வேகத்திலும், மற்றும் சிலர் நழுவினாலும் இவ்வாறு கடந்து சுவனத்தை அடைவார்கள்.

وَأَنَّ مِنْكُمْ إِلَّا وَارِدُهَا كَانَ عَلَى رَبِّكَ حَتْمًا مَقْضِيًّا (71) ثُمَّ نُنَجِّي الَّذِينَ اتَّقَوْا وَنَذَرُ الظَّالِمِينَ فِيهَا جِثًّا [مریم : 71 ، 72]

உங்களில் எவரும் அதை (நரகத்தை)க்கடக்காமல் இருக்கவே முடியாது. இது உமது இரட்சகன் (தன்) மீது விதித்துக் கொண்ட கண்டிப்பான கட்டளையாகும். பின்னர், யார் (அவனை) அஞ்சி வாழ்ந்தார்களோ அவர்களை நாம் பாதுகாப்போம். அநீதி இழைத்தோரை அதில் முழுந்தாலிட்டவர்களாக விட்டுவிடுவோம். (மர்யம்: 71-72).

**அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வும், சுவனத்தில் இறுதியாக நுழையும் நரகவாதியான முஸ்லிமும்**

அகிலங்களின் அதிபதியான அல்லாஹ்வை அவனுக்குரிய உண்மையான தோற்றத்தில் காணும் நாள், மரணத்தின் பின்னுள்ள நிலையான அந்த நாளாகும். அந்நாளில் கண்ணியமும், மகத்துவமும் நிறைந்த அல்லாஹ் தனது அடியார்களுடன் பேசி, விசாரணை செய்வான் என்பது இஸ்லாமிய நம்பிக்கையாகும். அது ஒவ்வொரு விதமான அமைப்பில் நடைபெறும். அவற்றில், சுவனவாதி ஒருவருடன் உரையாடும் பின்வரும் நிகழ்ச்சியும் ஒன்றாகும்.

وَقَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبْقَى رَجُلٌ بَيْنَ الْجَنَّةِ وَالنَّارِ آخِرُ أَهْلِ النَّارِ دُخُولًا الْجَنَّةَ فَيَقُولُ يَا رَبِّ اصْرِفْ وَجْهِي عَنِ النَّارِ لَا وَعَرَبِكَ لَا أَسْأَلُكَ غَيْرَهَا قَالَ أَبُو سَعِيدٍ إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ قَالَ اللَّهُ عَزَّ وَجَلَّ لَكَ ذَلِكَ وَعَشْرَةٌ أَمْثَالِهِ وَقَالَ أَبُو بَرَكَةَ عَنْ بَرَكَةَ - صحيح البخاري

சுவனத்தில் இறுதியாக நுழையும் நரகவாதிகளில் இறுதியான ஒரு மனிதன். அவன், சுவனத்திற்கும் நரகத்திற்கும் இடையில் நின்று கொண்டிருப்பான். அவன், என் இரட்சகனே! எனது முகத்தை நரகத்தை விட்டும் திருப்பிவிடு, உன்கண்ணியத்தின் மீது ஆணையாக அதைத் தவிர வேறு எதனையும் நான் உன்னிடம் வேண்டமாட்டேன் எனக்கூறுவான். அதற்கு அல்லாஹ் அதுவும் உனக்கு தரப்படும். அத்துடன், அது போன்ற பத்துடங்கும் உனக்குண்டு எனக் கூறுவான். அம்மனிதன், உனது அருள்பாக்கியத்தில் இருந்து தேவையற்று இருக்கமுடியாது எனக் கூறுவான். (புகாரி)

இது நரகத்தில் இருந்து இறுதியாக சுவனத்தில் நுழையும் மனிதனைக் குறிக்கின்றது. சுவனத்தில் இறுதியாக ஸிராத்- என்றழைக்கப்படும் அந்தப்பாலத்தைக் கடந்து செல்லும் சுவனவாதிகளில் இறுதியானவர் பற்றிய செய் கீழே தரப்படுகின்றது.

### சுவனத்தில் இறுதியாக நுழையும் மனிதன்

சுவனத்தில் இறுதியாக நுழைபவன் ஒரு மனிதனாகும். அவன், ஒரு தடவை நடந்தும், மற்றொரு தடைவ தவழ்ந்தும் செல்லுவான். (வழியில்) நரகத்தின் தீச் சுவாலை அவனை சில போது தீண்டிவிடும். இவன் அந்தப்பாலத்தைக் கடந்ததும் நரகின் பக்கமாக திரும்பிப்பார்த்து,

تَبَاكَ إِلَهِ نَجَائِي مِنْكَ لَقَدْ أُعْطِيَ اللَّهُ شَيْئًا مَا أُعْطَاهُ أَحَدًا مِنْ الْأُولَى وَالْآخِرِينَ உனது கெடுதியில் இருந்தும் என்னைப் பாதுகாத்தானே அவன் (அல்லாஹ்) மகத்துவம் நிறைந்தவன், முதல், மற்றும் இறுதியாக வந்தவர்கள் யாருக்கும் வழங்காத (பல வெகுமதிகளை) எனக் அவன் வழங்கியுள்ளான் எனக் கூறுவான். (முஸ்லிம்).

அப்போது அவன் முன்பாக (சுவனத்து) மரம் ஒன்று உயர்த்தப்படும், எனது இரட்சகனே! அதன் நிழலில் நிழல் பெறவும், அதன் கீழ் ஓடும் நீரைப்பருகவும் என்னை இந்த மரத்தின் பக்கம் நெருக்கிவைப்பாயாக என வேண்டுவான். ஆதமின் மகனே! நான் இதை உனக்கு வழங்கினால் வேது எதையும் நீ என்னிடம் கேட்பாயா என அல்லாஹ் கேட்பான். அவன் இல்லை எனது இரட்சகனே! நான் அதைத் தவிர வேறு எதையும் கேட்கமாட்டேன், என வாக்குறுதி செய்ததும் அல்லாஹ் அதை வழங்குவான். பின்னும் அதைவிட அழகான மரம் ஒன்று கொடுக்கப்படுவான். அதில் ஆசை வைத்து அதன் நீரை அருந்திட, நிழல் பெற மீண்டும் கேட்பான், அல்லாஹ் அவனிடம் ஆரம்ப வாக்குறுதியை நினைவுப்படுத்திக் கூறும் போது இதன் பின் எதையும் கேட்கமாட்டேன் எனக் கூறுவான். அந்த மரத்தில் இருந்து ஆரம்பமாகி கொஞ்சம் கொஞ்சமாக அவன் சுவனவாசல்வரை நெருக்கப்படுவான். .... என்ற நீண்ட ஹதீஸின் தொடரில்

فَيَسْمَعُ أَصْوَاتَ أَهْلِ الْجَنَّةِ فَيَقُولُ أَيُّ رَبِّ أَذْجَلِيئِهَا فَيَقُولُ يَا ابْنَ آدَمَ مَا يَصْرِيحُ بِكَ مِنْكَ أُرِيضُكَ أَنْ أُعْطِيَكَ الدُّنْيَا وَمِثْلَهَا مَعَهَا قَالَ يَا رَبِّ أَسْتَغْفِرُكَ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ فَضَحِكَ ابْنُ مَسْعُودٍ فَقَالَ أَلَا تَسْأَلُونِي مِمَّ أَضْحَكَ فَقَالُوا مِمَّ تَضْحَكَ قَالَ كَذَلِكَ ضَحِكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا مِمَّ تَضْحَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مِنْ ضَحِكِ رَبِّ الْعَالَمِينَ حِينَ قَالَ أَسْتَغْفِرُكَ مِنِّي وَأَنْتَ رَبُّ الْعَالَمِينَ - صحيح مسلم

அப்போது சுவனவாதிகளின் சப்தத்தை அவன் செவிமடுப்பான். எனது இரட்சகனே! என்னில் இதை நுழைவிப்பாயாக! எனக் கூறுவான். ஆதமின் மகனே நான் உனக்கு உலகம், அதை போன்றதொரு மடங்கு உனக்கு தருவேன். அதைக் கொண்டு நீ பொருந்திக் கொள்வாயா எனக் கேட்பான், அப்போது மனிதன், நீ அகிலங்களின் அதிபதியாக இருந்து கொண்டு என்னைப் பரிசாசம் செய்கின்றாயா? எனக் கேட்பான் எனக் கூறிய இந்த ஹதீஸ் அறிவிப்பாளரான இப்னு மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் சிரித்தார்கள். இதை செவிமடுத்தோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறே சிரித்தார்கள் எனக் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் என்ன அடிப்படையில் சிரித்தார்கள் எனக் கேட்டபோது அகிலங்களின் அதிபதியாகிய அல்லாஹ்வின் சிரிப்பின் மூலம் எனக் கூறினார்கள். (முஸ்லிம்)

**குறிப்பு:** இங்கு அல்லாஹ்வின் சிரிப்பு என்று கருத்துச் சிதைவின்றி நேரடியாகவே மொழிபெயர்த்துள்ளோம். காரணம் சிரிப்பு ضحك என்ற அரபு சொல் இடம் பெற்றுள்ளது. அதன் வடிவம், முறை பற்றிய அமைப்பு பற்றி நாம் அறியோம். அல்லாஹ்வே அது பற்றி அறிந்தவன்.

## அல்லாஹ்விடம் உரையாடும் சுவனவாதிகள்

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ يَا أَهْلَ الْجَنَّةِ فَيَقُولُونَ رَبَّنَا وَسَعْدَيْكَ فَيَقُولُ هَلْ رَضِيتُمْ فَيَقُولُونَ وَمَا لَنَا لَا نَرْضَى وَقَدْ أُعْطِينَا مَا لَمْ نُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ فَيَقُولُ أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ قَالُوا يَا رَبِّ وَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ فَيَقُولُ أَجْرُ عَلَيْكُمْ رِضْوَانِي فَلَا أَسْحَطُ عَلَيْكُمْ بَعْدَهُ أَبَدًا (صحيح البخاري)

நிச்சயமாக அல்லாஹ் சுவனவாதிகளை பார்த்து சுவனவாதிகளே! என அழைப்பான். அவர்கள் எமது இரட்சகனே உனக்கு பதிலளித்தோம், அதிகம் நற்பாக்கியம் செய்தவர்கள் நாங்களே! எனக் கூறுவர். அவன் அவர்களிடம் நீங்கள் (நான் வழங்கியதைப்) பொருந்திக் கொள்கின்றீர்களா? நீ உனது படைப்புக்களில் யாருக்கும் வழங்காததை எமக்கு வழங்கி இருக்க நாம் பொருந்திக் கொள்ளாமல் இருக்க எமக்கென்ன நேர்ந்தது என அவர்கள் பதில் அளித்துக் கூறுவார்கள். நான் அதைவிட சிறந்ததை உங்களுக்கு வழங்குவேன் எனக் கூறும் போது எமது இரட்சகனே அதை விட சிறந்ததா என (ஆச்சரியமாக வினவுவார்கள்) அப்போது அல்லாஹ், எனது பொருத்தத்தை உங்கள் மீது இறக்கிவைத்துள்ளேன், எனவே நான் உங்கள் மீது இதற்குப் பின் கோபம் கொள்ளமாட்டேன் எனக் கூறுவான்.

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَدْخُلُ أَهْلُ الْجَنَّةِ الْجَنَّةَ وَأَهْلُ النَّارِ النَّارَ ثُمَّ يَقُولُ اللَّهُ تَعَالَى أَخْرَجُوا مِنَ النَّارِ مَنْ كَانَ فِي قَلْبِهِ مِثْقَالُ حَبَّةٍ مِنْ خَزْدَلٍ مِنْ إِيْمَانٍ فَيُخْرَجُونَ مِنْهَا قَدْ اسْوَدُّوا فَيُلْقَوْنَ فِي نَهْرِ الْحَيَاةِ أَوْ الْحَيَاةِ شَاكًا مَالِكٌ فَيَنْبُتُونَ كَمَا تَنْبُتُ الْحَبَّةُ فِي جَانِبِ السَّيْلِ أَلَمْ تَرَ أَنَّهَا تَخْرُجُ صَفْرَاءَ مُلْتَوِيَةً - صحيح البخاري

சுவனவாதிகள் சுவனத்திலும், நரகவாதிகள் நரகிலும் நுழைவார்கள். பின்னர் அல்லாஹ் (வானவர்களிடம்) எவனது இதயத்தில் கடுகளவு ஈமான் என்ற நம்பிக்கை, ஒரு வித்தின் அளவு இருக்கின்ற அவரை நரகிலும் வெளியேற்றுங்கள் எனக் கட்டளை பிறப்பிப்பான். அவர்கள் கருப்பாக ஆகிவிட்டவர்களாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பின்னர் ஜீவநதியில் போடப்படுவார்கள். குட்டைகளின் கரையில் முளைக்கின்ற தாவரத்தைப் போன்று (அவர்களின்) அவர்கள் முளைப்பார்கள். (புதுவடிவம் பெறுவார்கள்). இதைக் கூறிவிட்டு, அது மஞ்சள் நிரமாக வளைந்து முளைப்பதை நீர் கவனிக்கவில்லையா என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். (புகாரி).

கடுகின், அல்லது வித்தின் அளவு ‘ஷிரக்’ கலப்பற்றவர்களாக வாழும் இறை நம்பிக்கையாளர்களான மு.மின்களை **காபிர்கள்**, **முஷ்ரிக்கள்** எனப்பட்டம் வழங்கும் மேதாவிகளுக்கு இந்த ஹதீஸில் மிகப்பெரும் மறுப்புண்டு என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

## சுவனத்துப் பணியாளர்கள்.

[الإِنْسَانُ : 17 - 21] وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَنثورًا

சுவனவாதிகளான அவர்களை தொடர்ந்தும் சுற்றிச்சுற்றி சிறுவர்கள் வலம் வருவார்கள். (நபியே) நீர் அவர்களைக் கண்டால் பரப்பிவிடப்பட்ட முத்துக்களோ என எண்ணிக் கொள்வீர். (அல்இன்ஸான். 17-18).

சதாவும் ஓடிக்கொண்டிருக்கும் நீரிற்றில் இருந்து (நீர் அருந்தவும்) சுவனவாதிகளான அவர்களைத் தொடர்ந்தும் சிறுவர்கள் கொழுக்கிகள், குவளைகள், (மதுபானக்) கிண்ணங்கள் மூலம் சுற்றிச்சுற்றி வலம் வருவார்கள்.

சுவனத்துக் கன்னியர்.

وَحُورٌ عِينٌ (22) كَأَمْثَالِ اللُّؤْلُؤِ الْمَكْنُونِ [الواقعة : 22 - 23]

சிப்பிக்குள் மறைத்து வைக்கப்பட்ட முத்துக்கள் போன்ற ஹூரூன் ஈன் என்ற கன்னியர்களும் (சுவனத்தில் இருப்பார்கள்). (அல்வாகிஆ. வசனம்: 22-23)

56 : فِيهِنَّ قَاصِرَاتُ الطَّرْفِ أَمْ يَطْمِئِنَّهُنَّ أَنْسَ قُبُلُهُمْ وَلَا حَاجَّ [الرحمن : 56] அவர்களில், பார்வைகள் தாழ்த்திய பெண்கள் இருப்பார்கள். இதற்கு முன்னர் அவர்களை ஜின்களோ, மனிதர்களோ தீண்டியதில்லை. (அர்ரஹ்மான்: வசனம்: 56)

58 : كَأَنَّهِنَّ اليَاقُوتُ وَالْمَرْجَانُ [الرحمن : 58] அவர்கள் மின்னும் முத்துக்கள், மரகதங்கள் போன்றவர்கள். (அர்ரஹ்மான்: வசனம்: 58)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْلُ زُمْرَةٍ تَلِجُ الْجَنَّةَ صُورَتُهُمْ عَلَى صُورَةِ الْقَمَرِ لَيْلَةَ الْبَدْرِ لَا يَبْصُرُونَ فِيهَا وَلَا يَمْتَحِنُونَ وَلَا يَتَعَوَّطُونَ آتَيْنَهُمْ فِيهَا الذَّهَبَ أَمْشَاطُهُمْ مِنَ الذَّهَبِ وَالْفِضَّةَ وَبِحَامِزِهِمُ الْأَلْوَةَ وَرَشْحُهُمْ الْمِسْكَ وَلكُلِّ وَاحِدٍ مِنْهُمُ رُوحَتَانِ يُرَى مِخْ سَوْقِيهِمَا مِنْ وَرَاءِ اللَّحْمِ مِنَ الْحَمِيمِ لَا اخْتِلافَ بَيْنَهُمْ وَلَا تَبَاعُضَ فُلُوبُهُمْ قَلْبٌ وَاحِدٌ يُسَبِّحُونَ اللَّهَ بُكْرَةً وَعَشِيًّا (صحيح البخاري)

சுவனத்தில் முதலாவது நுழையும் குழுவின் தோற்றம் பெளர்ணமி இரவின் காணப்படும் நிலவின் தோற்றத்தைப் போன்றதாகும். அவர்கள், அதில் எச்சிள் துப்பமாட்டார்கள், மூக்கு சீந்தமாட்டார்கள், மலம் கழிக்கமாட்டார்கள், அவர்களின் சீப்புக்கள் தங்கம், வெள்ளியினாலானதாகும், அவர்களின் வாசனைத் திரவியத்தத் தட்டு உலுவ்வா எனப்படும் மணக்கட்டையிலானதாகும். அவர்களில் இருந்து வெளிப்படும் வியர்வை, வாசனை நிறைந்த கஸ்தூரியாகும், அவர்கள் ஒவ்வொருக்கும் இரு மனைவியர் இருப்பார்கள், அழகின் காரணமாக அவ்விருவரினதும் கெண்டைக்கால் மஜ்ஜையின் உட்புறம் வெளியில் தெரியும். அவர்களுக்கு மத்தியில் முரண்பாடுகளோ, குரோதமோ இருக்காது, அவர்கள் அவைவரும் இதயங்கள் ஒரு மனிதனின் இதயம் போன்றதாகும். அவர்கள், காலையிலும், மாலையிலும் அல்லாஹ்வை துதிப்பார்கள். (புகாரி, முஸ்லிம்)

சுவனத்தில் விவசாயம் செய்யலாம்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَوْمًا مُجِدَّتْ وَعِنْدَهُ رَجُلٌ مِنْ أَهْلِ الْبَادِيَةِ أَنَّ رَجُلًا مِنْ أَهْلِ الْجَنَّةِ اسْتَأْذَنَ رَبَّهُ فِي الرَّزْعِ فَقَالَ لَهُ أَلَسْتَ فِيمَا شِئْتَ قَالَ بَلَى وَلكَيْ أَحِبُّ أَنْ أُرْزَعَ قَالَ فَبَدَرَ فَبَادَرَ الطَّرْفَ نَبَاهُ وَاسْتَبَوَاهُ وَاسْتَحْضَاهُ فَكَانَ أَمْثَالَ الْجِبَالِ فَيَقُولُ اللَّهُ دُونَكَ يَا ابْنَ آدَمَ فَإِنَّهُ لَا يُشْبِعُكَ شَيْءٌ فَقَالَ الْأَعْرَابِيُّ وَاللَّهِ لَا تَجِدُهُ إِلَّا فُرْشِيًّا أَوْ أَنْصَارِيًّا فَإِنَّهُمْ أَصْحَابُ رَزْعٍ وَأَمَّا نَحْنُ فَلَسْنَا بِأَصْحَابِ رَزْعٍ فَصَحَّحَكَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - صحيح البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் தினம் (சுவனம் பற்றி) ஹதீஸ் கூறினார்கள். நாட்புற மனிதர் அங்கிருந்தார். சுவனவாதிகளில் ஒரு மனிதர் தனது இரட்சகனிடம் விவசாயம் செய்வதற்கு அனுமதிக்கோருகின்றபோது அவரை நோக்கி அல்லாஹ் நீ விரும்பியது உனக்கு இல்லையா? என அவரிடம் கேட்கின்றான். அவர், ஆம் என்றார். அப்படியானால் நான் விவசாயம் செய்ய விரும்புகின்றேன் என்றதும் (அனுமதி வழங்கப்படுகின்றது) அவர் விதையைத்தூவுகின்றார், அதன் செடி முளைத்து தண்டுகள் உருவாகி பருவத்தை அடைந்து அறுவடையின் கால எல்லையையும் அது அடைகின்றது எனக் கூறியதைக் கேட்ட அந்த மனிதர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக அவர், ஒரு குரைஷியராக, அல்லது ஒரு அன்ஸாரியராகத்தான் இருக்க வேண்டும் (வேறு யாருமாக இருக்கமாட்டார்கள்), அவர்கள்தான் விவசாயிகள், நாம் விவசாயிகள் அல்லவே என்றதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாய் விட்டுச் சிரித்தார்கள். (புகாரி).